

Telephone E-Mail : 044 - 28889333, 28415702

: investor@iobnet.co.in

# इण्डियन ओवरसीज़ बैंक

केन्द्रीय कार्यालय- पोस्ट बॉक्स सं 3765, 763 अण्णा सालै, चेन्नै 600 002

# **Indian Overseas Bank**

Central Office: P.B. No.: 3765, 763 Anna Salai, Chennai 600 002 Investor Relations Cell

IRC/

/2022-23

07.11.2022

The General Manager,
Department of Corporate Services
BSE Limited
Floor 1, P.J. Towers, Dalal Street
Mumbai 400 001

The Vice President

National Stock Exchange Ltd

"Exchange Plaza", C-1 Block G

Bandra-Kurla Complex, Bandra (E)

Mumbai – 400 051

Dear Sir/Madam,

# Newspaper Publication Financial Results for the Quarter/Half Year ended 30.09.2022

We refer our letter No. IRC/217/2022-23 dated 05.11.2022 informing the Reviewed (Unaudited) Financial Results of the Bank for the Quarter/Half year ended 30<sup>th</sup> September 2022.

In this regard, we have published Financial Results in three Newspapers viz. Hindu(Tamil), Jansatta (Hindi) and Financial Express (English) on 07.11.2022 for the information of our shareholders. We enclose newspaper publication of Financial Results.

Please take the same on record.

Yours faithfully,

S Nandakumaran

DGM & Company Secretary



பே வார்க்கையின் விகி, கடந்ககாலர் ந்து நிகழ்காலத்தை மட்டுமே ரிப்பவர்கள் நீச்சயமாக தங்கள்



ணையம்: செலவினத் துறை என்பது போது நிதீ மேலாண்மை அமைப்பு மற்றும் மாநீல நிதீ சார்ந்த அம்சங்களை கண்காணிக்கும் ஒரு நோடல் துறை. நீதி ஆயோக், மத்திய ஊதிய கமிஷனின் பரிந்துரைகளை செயல்படுத்துதல், தணிக்கைகளை கண்காண ஆகிய பணிகளையும் செய்கிறது. இதன் அறிவிப்புகள், சட்டங்கள் குறித்து https://doe.gov.in இணையதளத்தீல் அறியலாய்



u: உலகப் புகழ்பேற்ற இந்திய பறவையியல் வல்லார். இயற்கையியல் அறிஞர் சலீம் அலி. முகன்முகலில் பறவைகள் பற்றிய முழுமையான தரவுகளை சேகரித்து தோகுத்தவர். 'இந்தீய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளில என்ற நூல் தொகுதியும், 'ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' என்ற சுயசரிதையும் அவர் எழுதிய முக்கிய நூல்களாகும்.

சென்னை சென்ட்ரல் – மைசுரு இடையே

# 'வந்தே பாரத்' ரயில் நவ.11 முதல் இயக்கம்

🔀 தயாரித்து முடித்து ரயில்வேயிடம் ஒப்படைத்தது ஐசிஎஃப்

• சென்னை புதிய வந்தே பாரத் ரயிலை தயாரித்து முடித்துள்ள ஐசிஎஃப் நிர்வாகம், அதை தெற்கு ரயில்வே யிடம் ஒப்படைத்தது, சென்னை டோன் அப்படைத்தது. சென்னின் சென்ட்ரல் - மைகுரு இடையே இந்த ரயிலை வரும் 11-ம் தேதி முதல் இயக்க ரயில்வே திட்டமிட் டுள்ளது.

டுள்ளது. நாட்டில் தற்போது அதிநவீன வசதிகளுடன் கூடிய 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், 5-வது வந்தே பாரத் ரயில் சேவையை மைசூரு - சென்னை

5-வது வந்தே பாரத் ரயில் சேவையை மைகுரு - சென்னை சென்புல் இடையே நவ.11-ம் தேறி தொடங்க ரயில்வே துறை நீட்டம்ட்டுள்ள சென்றும்.பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிந்சாலையில் (ஐசிக-ட்ப) இந்த ரயிலை தயாரில் ஒம் பணி தீவிரமாக நடந்தது. இந்த ரயிலை தயாரித்து, நவ.6-ம் தீதி ஒப்படை கூட்டில் என் தீதி ஒப்படை கூட்டில் என் தூக்டப் தெரிவித்தது. அறிவித்த படி, 5-வது வந்தே பாரத் ரயிலை தயாரித்து, தேற்கு ரயில்வேயிடம் ஐசிக-ட்ப் நேற்று ஒப்படைத்தது.

### இன்று சோதனை ஓட்டம்

16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், ஐசிஎஃப்பில் இருந்து நேற்று காலை புறப்பட்டு, பேசின்பாலம் பணிமனையை அடைந்தது. பிறகு, சென்னை சென்ட்ரல் நிலையத்தில்



இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ரயிலின் சோதனை ஒட்டம் இன்று நடை பெறுதிறது. இநில்தேற்கு ரயில்வே போது மேலாளர் பி.ஜி.மல்லையா, சென்னை ரயில்வே கோட்ட மேலா எர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் ......... ரயல்சவ கோட்ட மேலா ளர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சென்னை சென்ட் ரலில் இருந்து இந்த ரயில் இன்று காலை 5.50 மணிக்கா மூட்ட இட் ரலால் ஆருந்து ஆந்த ரயில் ஆன்று காலை 5.50 மணிக்கு புறப்படுகிறது. இந்த பயணத்தின்போது, ரயிலின் வேகம் அதிகரித்து சோதிக்கப்படும்.

சோதனை ஓட்டம் முடிந்த பிறகு, கர்நாடக மாநிலம் மைகுரு - சென்னை சென்ட்ரல் இடையே - பசன்னை சன்டரல் துடைபெ புதன்கிழமை தவிர, வாரத்தில் மற்ற 6 நாட்களும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். சென்னை

சென்ட் ரலில் இருந்து காலை 5.50 மணிக்கு புறட்படும் இந்த பூலில் (2607). காலை 10.25 மணிக்கு பெர்ய்களுரை செல்லும். அங்கிறுத்த புறப்பட்டு பிற்றல் 12.30 மணிக்கு பெர்களுரை செல்லும். அங்கிறுத்து புறப்பட்டு பிறம். மைகுருவில் இருந்து பிறப்படும் வந்தே பார்த் ரயில் (2008), பெர்களுகுவில் நிறப்படும் வந்தே பார்த் ரயில் (2008), பெர்களுக்கு வரும். அங்கிருந்து புறப்பட்டு. இருவத்த பேணிக்கு வரும். அங்கிருந்து புறப்பட்டு. இரை 35 மணிக்கு மூன்ம். அங்கிருந்து புறப்பட்டு. இரை 50 மணிக்கு சென்றை சென்ட் ரலை வந்தடையும். சென்ட்ரலில் இருந்து

சென்னை - மைசூரு இடைபி லான 504 கி.மீ. தூரத்தை 6 மணி நேரம் 40 நிமிடத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

## விதிமீறிய கட்டிடங்கள் மீதான நடவடிக்கை

# பொது விதிகளை உருவாக்கியது அரசு

நோட்டீஸ் அளிக்காமல் பார்வையிட அதிகாரிகளுக்கு அனுமதி

🖎 கி.கணேஷ்

ளை மீறி கட்டப் தழிழுத்தில் விதிகளை மிறி கட்டப் படும் கட்டிடங்கள் மீதான நடவடிக் கைகளுக்கு பொதுகான விதிகளை உருவாக்கி, தமிழக அரசு அர சானை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அந்தந்த பருதியை பொருத்தும், சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளைப் செறும்திகள் வழங்கப்படுகினான அனுமதிகள் வழங்கப்படுகினான அனுமதிகள் வழங்கப்படுகிறை இதற்கிடையில், தமிழக அரச விதிமீறல் கட்டிடங்கள் மீதான நடவடிக்கைகளுக்கு பொறுவான விதிகளை உருவாக்கி அரசாணை நடவடிக்கைகளுக்கு பொறுவான விதிகளை உருவாக்கி அரசாணை தமிழகத்தில் விகி

வெளியிட்டுள்ளது. இதுதொடர் பாக வீட்டு வசதி துறை செயலர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா ஹிதேஷ்குமார் எஎ் வெளியிட்ட அரசாை

ஹ்ட்சுஞ்கும்று மல்பட்டையை வெளிய்ட்ட அரசாணை: தமிழக வீட்டுவசத் துறைபால் தருவசக்கப்பட்டுள்ள இந்த விறக்கர், தமிழ்நாடு நகர மற்றுக காரமைப்பு (அங்கேரிக்கப்படாத கோப்பாடு நீக்கம்) விறகள் என்று அழைக்கப்படும். இதன்படி, ஒர திட்டக் குழுமற் அல்லது அந்த குழுமத்தால் நியமிக்கப்பட்ட ஆற குழுமத்தால் நியமிக்கப்பட்ட வ வனர் ஒருவர், ஒரு நிலம் அதாவது அங்கோரமற்ற மேம்பாடு இருப் பதை கண்டறிந்தால், சட்டப்படு, அந்த மேம்பாட்டுக்கான ஆவணம்

ல அளிக்காமல் பார்க்க களை குறிப்பிட்ட காலக்கெடுவுக் குள் வழங்குமாறு நிலம் அல்லது கட்டிட உரிமையாளர் அல்லது தந்த இடத்தில் குடியிருப் பலருக்கு நோட்டில் அளிக்கலாம். அசித்தோதை மற்றுக் கொண்டிருத்தாலோ, தேடை பேற்றுக் கொண்டிருத்தாலோ, தேடை பேற்றுக் கொண்டிருத்தாலோ, தேடை பேற்றுக் கொண்டிருத்தாலோ, தேடை பெற்றுக் தகவலும் அளிக்காமல். அந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்ய லாம். ஆய்வு செய்த பின்னர், கட்டிடம் கட்டப்பட்டு வருகிறதா அல்லது முடிவுற்றதா, இட்ட ஆறுமதியை தாண்டி விதமிறல் இருந்தால் அதன் வின்பும். கட்டிட மூடிப்புச் என்றுத் பெறப்பட்டதா, கட்டிடம் மீதான வரி கணக்கிடம் பட்டுள்ளதா கழுதிர், விடிநிடி இணைப்புகள் பேறுப்பட்டுள்ளதா ஆகியவை உள்ளடக்கிய அழிக் கையைத் தயாரித்து, துறைக்கு ஆணைப்புகள் ஆகியவை உள்ளடக்கிய அறிக் கையைத் தயாரித்து, துறைக்கு அளிக்க வேண்டும்.

### 30 நாட்கள் அவகாசம்

ஒருவேளை விதிகளை மீறி ஏற்கெனவே கட்டிடம் கட்டப்பட் டிருக்கும் நிலையில், முன் அனுமதி பெறாமல் அல்லது அரசால் புருசுது நலைபடை, முன அனுமது பெறாமல் அல்லது அரசால் அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ள இனங்களில், அந்த கட்டுமானத்தை இடித்து, நிலத்தை முன்பீருந்த நிலையில் காட்டுமானு அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கலாம். இதற்கு லாம். கட்டிட அனுமதி வழங்கப் பட்டிருக்கும்பட்சத்தில், அந்த நிலம் அல்லது கட்டிடத்தை பயன் படுத்துவதை நிறுத்திவைக்கும்படி நோட்டீஸ் வழங்கலாம்.

நோட்டீஸ் வழங்கலாம். பணிகள் நடைபெற்று வரும் கட்டிடம், நிலத்தைப் பொருத்த வரை, அலுவலர் ஆய்வின்போது விதிமீறல் கண்டறிந்தால், பணியை நிறுத்தி வைக்குமாறு நேரட்டீஸ் வழங்கலாம். அவ்வாறு நிறுத்தி வைக்காமல் பணி தொடரப்பட் டால், சம்பந்தப்பட்ட அலுவலர், குறிப்பிட்ட விதிமீறல் பகுதியை 7 நாட்க இட்ட 7 நாட்களுக்குள் அகற்ற உத்தர விடலாம்.

### சீல் வைக்க அனுமதி

சீல் வைக்க அனுமதி

இவற்றையும் மீறி கட்டிடப்
பணிகள் தொடருப்பட்சத்தில், அந்த
வணத்தை முடியில்லைக்க திட்டக்க
அடுகள் தன்கிக்க அடுவில்ற மகிக்க குருமத்துக்கிக்க அனுவலருக்கே அடுகாற்ற உண்டு. மீண்டும் அனு மதி அளிக்கும் வரை பணிகளைத் தொடர அனுதியில்லை. ஒருவேளை, சீல் உடைக்கப்பட் புருந்தால் அதிகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கலாம். விதியீறல் தொடர்பான நோல் மணை, சீய்மத்தப்பட்டவர் அன்லத

டீஸை, சம்பந்தப்பட்டவர் அல்லது டீரை, சம்பந்தப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தில் உள்ள வயது வந்தவர் பெயரில் மட்டுமே வழங்க வேண்டும். முகவரியில் அவர் இல்லாதபட்சத்தில், முந்தைய முகவரியில் வழங்கலாம். அல்லது கட்டிடத்தில் ஒட்டலாம்.

இவ்வாறு நடவடிக்கை எடுக் கப்பட்டகட்டிடம், நிலம் தொடர்பான கப்பட்ட கட்டிம், நிலம் தொ. ந்பாக விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் புதிப விண் ணப்பம் அளிக்கப்பட்டால், அதை ஆப்வு செய்து, விநிம்றல் பகுதி இடிக்கப்பட்டதை உறுதி செய்து, அனும் அளிக்களம், இன்றது திருப்பி அனுப்பு அராக்கிகள்ம், இன்றது அதில் கூறுப்பகாம், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

## இயற்கை நீகிக்கான பகிய விகிகள்

இயற்கை தீழிக்கான புறிய விறிகள் விற்பிறல் கட்டிடங்கள், நில மெம்பாடுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் அனைவருக்கும் இந்த புறிய விறிகள் உதவியாக இருக்கும். அத்துடன், நடவடிக்கை டுக்கப்பட்ட 30 நாட்களுக்குள், புதிதாக, முழுமையான விவரங் களுடன் ஒரு விண்ணப்பம் அளிக் கப்பட்டால், அதன் மீது விசாரணை நடத்த இது வழிவகை செய்திறது. விண்ணப்பீத்த 7 நாட்களுக்குள், விண்ணப்பீத்தின் பீதான அரக உத்தரவுகள் உரிமையானருக்கு

விண்ணப்பத்தின் மீதான அரசு உத்தரவுகள் உரிமையாளருக்கு தெரிவிக்கப்படும். இந்த விதிகள், குறிப்பாக சம்பந்தப்பட்ட நில உரி மையாளர்கள் அல்லது குடியிருப் போருக்கு, இயற்கையான நீதி பெற வழிவகை செய்கிறது.

# தமிழகம், புதுச்சேரியில் நவ.9,10-ல் மழைக்கு வாய்ப்பு

• **சென்னை** தமிழகம், புதுச்சேரியில் வரும் 9,10-ம் தேதிகளில் மிதமான மழை பெப்படிக்கடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குறர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியீட்ட செய்திக்குறிப்பு குமரிக்க ம் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கேழடுக்கு கழற்சி காரணமாக துடுக்கு கழற்சி காரணமாக அமக்கார்.7,8-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) கெழும் அட்சுக்கார் நாளையும் இடியுடன் லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும்.

இலங்கை கடற்கரையை ஒட்டி யுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவ.9-ம் தேதி புதிய

நேரத்தில் வடமேற்கு திசையில், நவ. 10-ம் தேதி கனமழை பெப்ப தமிழகம், புதுச்சேரி கடற்கரையை வாய்ப்பு உள்ளது. தோக்கி நகரக்கூடும், இதனால், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் தமிழம்பாலான இடங்களில் நகம பரும்பாலான இடங்களில் நகம 9, 10-ம் தேதிகளில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை ுத்து முதல் மிதமான மழை ப

நவ. 10-11 தேத் கணிம்வழு போப்ப வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேசுமுட்டத்துடன் காணப் படும். சில இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெப்பயக்கடும். 🍊 🕳 இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவ.9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது 🥌

பெய்யக்கூடும் செங்கல்பட்டு,

விழுப்புரம், மான மழை மப்பயக்காறம். இவங்கை கடற்கறையை ஒட்டி கடலூர், மபினரிதுறை, நாகப்பட் யுள்ள தென்மேற்கு வங்கக்கடல் டினம், தஞ்சாவூர், திருவாகுர், பகுதியில் நவ.9-ம் தேதி புதிய புதுக்கோட்டை, ராமநாதபுரம் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி கிறது. இது அடுத்த 48 மணி மாநிலத்தில் ஓரிரு இடங்களில்

தமிழகத்தில் நேற்**று** கான 8.30 மணியுடன் முடிவடைந்த 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 8 செ.மீ., கடலூர்மாவட்டம் பரங்கிப்பேட்டை, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசு வரம், விழுப்புரம் மாவட்டம் மரக் காணத்தில் 5 செ.மீ., கடலூர் மாவ டம் கொத்தவாச்சேரி, மயிலா( துறை மாவட்டம் கொள்ளிடம், ராம நாகபுரம் மாவட்டம் தங்கச்சிமடம்

நாதபுரம் மாவட்டம் தங்கச்சியடம், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாக் கண்ணி, வீருதுகர் மாவட்டம் எந்தூர், காஞ்சியும், கடலூரில் சே.மீ. மழை படுவானது. தேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்று வங்கக்கடலின் மத்திய மத்திய மேற்கு வங்கக்கடலின் மத்திய மத்திய மேற்கு வங்கக்கடல் மற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, நீப்பகுதிகளுக்கு நடை 9, 100 தேதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

### விகடன் குழும மேலாண் இயக்குநர்

# சீனிவாசனின் தாயார் சரோஜா காலமானார்

🔀 முதல்வர் ஸ்டாலின், ராமதாஸ் இரங்கல்

விகடன் குழும மேலாண் இயக்குநர் சீனிவாசனின் தாயார் சரோஜா கால சன்வாசன்ன தாபார் சலோஜா கால மானார். அவரது மறைவுக்கு முதல் வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விகடன் குழுமத்தின் தலைவர் பா. சீனிவாசனின் தாபாரும்.

பா.சீனிவாசனின் தாயாரும் மறைந்த முன்னாள் தலைவர் எஸ் பாலசுப்பிரமணியனின் மனைவி பாலசுப்பிரமணயனான .... யுமான சரோஜா (86), உடல் நலக் - ..... காரணமாக சிகிச்சை குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். அவர் நேற்றுகாலை காலமானார். அவரது உடல் அவரது உடல் காலமானார். அவரது உடல் சென்னை மபிலாப்பூர் பிஷப் வாலர்ஸ் அவென்யூவில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்



டுள்ளது. இறுதிச் சடங்கு வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.

தலைவர்கள் இரங்கல்

**முதல்வர் ஸ்டாலின்:** விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர்

சீனிவாசனின் தாயாரும், பால கப்பிரமணியனின் துணைவியாரு மான சரோஜா பாலகப்பிரமணியன் மான சதோதர பால்கப்பிறமணியன் இயற்கை எப்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அன்பு அன்னையை இழந்து தவிக்கும் ரன்றும் குடும்பத்தா குக்கு ஆழ்ந்த இரங்கம், ஆறுதலை தேரிவித்துக் கொள்கறேன். அமைச்சர் மு.பெ. சாயிநாதன்: சதோதர பாலகப்பிரமணியனை இழந்து வாடும் அவரது குடும்பத் தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தேரிவித்துக் கொள்கறேன். பாமக இறுவனர் ராமதசுஸ்:

பாமக நிறுவனர் ராமதாஸ்: சீனிவாசன், விகடன் குழும் பணிபா ளர்கள், குடும்பத்தினருக்கு இரங் கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

# புதிதாக 114 பேருக்கு கரோனா தொற்று

● சென்னை தமிழகத்தில் புதிதாக 114 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்

தமிழகத்தில் நேற்**று** ஆண் கள் 59, பெண்கள் 55 என மொத் தம் 114பேர் கரோண தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெ ரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 29 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண் ணிக்கை 35 லட்சத்து 92,810 ஆக அதிகரித்துள்

இதுவரை 33 லட்சதது 53,707 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 198 பேர் குணம டைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 1,055

நேற்**று** உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் கரோனா தமழுகத்தல் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,048 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 9,070 பேர் உயிரிழந்துள் 9.070

ளனர் என்று தமிழக சுகாதாரத் காரை வெளியிட்ட செய்கிக் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய

# சிறு வியாபாரிகளுக்கான 'ஓஎன்டிசி' தளம்

🔀 மத்திய அரசு அறிமுகம்

🖎 ப.முரளிதரன்

• வெகைலும். இறு விபாபாரிகள் தங்கை பொருட்களை ஆன்லைன் மூலம் விளம்பரப்படுத்தி விற்ப தற்கு வசதியாக, மத்திய அரக ஒன்வுசி என்ற டிஜிட்டல் தெட் வொர்க் தனத்தை அறிமுகம் வார்கள்ளது.

வோர்க் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. பெரிய நிறுவனங்கள் மட் டுமே தங்கள் பொருட்கண ஆன்லைவில் விறக முடியும் என்ற நிலை இருந்தது. இத னால், சிறு வியாயரிகள் பாநிக் கப்பட்டனர், இந்த நிலையில், சிறு வியாயரிகளுக்கு உதவும் வகையில் ஒன்வுசி (Open Network for Digital Commerce) என்ற டிஜிட்டல் நெட்வொர்க் தனத்தை மந்திய அரசு உரு வாக்கியுள்ளது.

மத்திய வர்த்தக அமைச்ச கத்தின் கீழ் செயல்படும் கத்தின் கீழ் செயல்படும் தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை இதை வடி வமைத்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து, மத்திய வர்த்தகத் துறை அதிகாரிகள்

கூறியதாவது: மாறிவரும் இன்றைய நவின வாழ்க்கை முறைக்கு ஏற்ப வியா பாரங்களும் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப் பாக. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் நமக்கு தேவையான அனைத்து போகுட்களையும் வாங்க முடிதி நது. பெரிய நீறுவனங்களின் பொருட்களை மட்டுமே இவ் வாறு அன்லைன் மூலம்

பொருட்களை மட்டுமே இவ் வாறு ஆன்லைன் மூலம் வாங்க முடிவிறது. ஆனால், நாம் வசிக்கும் பருதிப்சில கள்ள சிறிப வணிவர் களிடம் இருந்து பொருட்களை வாங்க முடிவதில்லை. இந்த குறையை போக்குவதற்காகத் தான் ஒன்வுசி தனத்தை மத்திய அரக உருவாக்கியுள்ளது. இது, சிறிப வியாயாரிகளையும் வாடிக்கையாளர்களையும் வாடிக்கையாளர்களையும்

வாடிக்கையாளர்களையும் இணைக்கும் டிஜிட்டல் நெட் பொர்க் தளமாகும். பேரிய ஆன்லைன் நிறுக நிறுவனங்களின் தயாரிப்பு களை மட்டுமே இணையதள பக்கத்தில் முன்னிறுத்திக்

காட்டும். சிறு வியாயாரிகளின் பொருட்களை காண்பிக்காமல் இருட்டடிப்பு செய்யும். அத்து டன், ஆன்ணலன் நிறுவனங்கள் சிறிய வியாயாரிகளின் பொருட் களை நங்கள் இணையதளத் நில் காண்பிக்க 25-50 சதவீதம் வரை கமிவுன் பெறுகின்றன. ஒன்வுசி நகர்த்தில் சிறுவியா பாரிகள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த 3-5 சதவீதம் மட்டுமே கமிவுன் பெறுப்படும்.

மட்டுமே கமிஷன் பெறப்படும். மேலும், இத்தளத்தில் வேண்டி யவர்கள், வேண்டு — மேலும். இத்தளத்தில் வேண்டி யவர்கள், வேண்டாதவர்கள் என்ற எவ்வித பாகுபாடும் காட்டப்படாது. பொருட்களை மட்டுமே முன்னிறுத்தி விளம் பரம் செய்யப்படும். கோவையில் இந்த நெட் வோர்க் தளத்தின் பரிசோதனை சம்பத்தில் மேற்கொள்ளப்பட டது. இந்த சோதனை வெற்றி கரமாக அமைந்துள்ளது. இதை யரித்து, கமிழகம் முழுவதும்

யடுத்து, தமிழகம் முழுவதும் இந்த நெட்வொர்க் விரிவுபடுத் தப்பட உள்ளது. இதன்மூலம், சிறிய வியாபாரிகள் பெரிதும் பயன் அடைவார்கள். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.



# **Indian Overseas Bank** இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

Good People to Grow with



செப்டம்பர் 30, 2022-ல் முடிவடைந்த காலாண்டு / அரை ஆண்டிற்கான தணிக்கை செய்யப்படாத/ மதிப்பாய்வு செய்யப்பட்ட நிதிநிலை முழ்வுகள்

										(40.46	டிக்குக்க
न क्यां.	விவரங்கள்	தனித்தனியானது					தொகுக்கப்பட்டது				
வ.எ		30.09.2022-ei gspijs enemati@ (ugliumie) Geriuululu)	30.09.2021-ல் முடிந்த காவாண்டு (மதிப்பாம்வு செய்யப்பட்ட)	30.09.2022-ல் முடிந்த அளரபான்டு (மதிப்பாய்வு செய்யப்பட்ட)	30.09.2021-ió guás asogunarió (ugliumix) Greiniuniu	31.03.2022-ல் முடிந்த ஆண்டு (தனிக்கை செய்யப்பட்ட)	30.09.2022-ல் முடிந்த காவண்டு (மதிப்பாப்வு செய்யப்பட்ட)	30,09,2021-ல் முடித்த காலான்டு (மதிப்பாப்வு செய்யப்பட்ட)	30,09,2022-ó (14656, gampunanil) (1460-umba) Grádulutu)	30,09,2021-ó gyrjá aseguneni ( (agliumán Grándaiú.)	31.03.2022-ல் முடிந்த ஆண்டு (தணிக்கை செய்யப்பட்ட)
1.	செயல்பாடுகள் மூலம் மொத்த (நிகர) வருமானம்	5,85,245	5,09,072	10,88,065	10,69,806	21,99,111	5,85,402	5,09,268	10,88,523	10,70,517	21,64,117
2.	இக்காலத்திற்காக நிகர லாபம் / (நட்டம்) (வரி விதிப்பிற்கு முன் மற்றும் / அல்லது அசாதாரண இணங்கள்)	50,595	38,296	90,192	71,683	1,77,906	50,488	38,307	90,170	71,996	1,77,897
3.	இக்காலத்திற்காக வரிக்கு முன் நிகர லாபம் / (நட்டம்) (விலக்கிற்கு பிறகு / அல்லது அசாதாரண இனங்கள்)	50,595	38,296	90,192	71,683	1,77,906	50,488	38,307	90,170	71,996	1,77,897
4.	இக்காலத்திற்காக வரிக்கு பிறகு நிகர லாபம் / (நட்டம்) (விலக்கிற்கு பிறகு / அல்லது அசாதாரண இனங்கள்)	50,134	37,641	89,351	70,305	1,70,954	50,020	37,651	89,330	70,618	1,70,928
5.	இக்காலத்திற்காக மோத்த விரிவான வருமானம் / (நட்டம்) (விலக்கிற்கு பிறகு மழும் / அல்லது விரிவான மொத்த வருமானம்) (வரிக்கு பிறகு) காலத்திற்கான (உள்ளடக்கிய மாயம்) / (நட்டம்) யற்றும் (வசிக்கு பிறகு) ஒரும்கிணைந்த வருமானம்	) NA	NA	NA	NA	NA	NA	NA	NA	NA	NA
6.	பங்கு மூலதனம்	18,90,241	18,90,241	18,90,241	18,90,241	18,90,241	18,90,241	18,90,241	18,90,241	18,90,241	18,90,241
7.	இருப்புகள் (மறு மதிப்பீட்டு இருப்பு தவிர)	-	-	-		1,34,842	-		-	-	1,34,842
8.	பத்திரங்களின் பிரீமியம் கணக்கு	8,55,790	8,55,790	8,55,790	8,55,790	8,55,790	8,55,790	8,55,790	8,55,790	8,55,790	8,55,790
9.	நிகர மதிப்பு	13,19,531	11,59,432	13,19,531	11,59,432	12,35,611					
10.	நிலுவையிலுள்ள மீட்டெடுக்க கூடிய விருப்ப பங்குகள்	NIL	NIL	NIL	NIL	NIL					
11.	கடன் சபபங்கு விகிதம் (மறு மதிப்பீட்டு இருப்புக்கள் மற்றும் தொட்டுனர முடியாத சொத்துக்கள் தவிர்த்து) (மடங்குகள்)	0.82	0.42	0.68	0.47	0.68					
12.	பங்கு ஒன்றிற்கான வருவாய் (ஒவ்வொன்றுக்கும் ரூ.10/-) (அசாதாரண இணங்களுக்கு முன் மற்றும் பின்)										
	1. அடிப்படை	0.24	0.20	0.51	0.39	0.92					
	2. குன்றிய	0.24	0.20	0.51	0.39	0.92					
13.	மூலதன மீட்பு இருப்பு	பொருந்தாது									
14.	கடன் பக்கிரமீட்ப இருப்ப	பொருக்காகு									

சேலே குறிப்பிடப்பட்டவை செயி ஒழுங்குமுறைகள், 2015 இன் ஒழுங்குமுறை 33 மற்றும் 52 இன் கீழ் பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்யப்பட்ட முடிவுகளின் சுருக்கமான அறிக்கையாகும். முழு விவரங்களுடன் கூடிய தானிக்கை செய்யப்படாத (மழிப்பாய்டி) செய்யப்பட்ட) காலாண்டு / து அகிக்கைய பய்துக் சக்கையின் வரைக்களைகளாக "www.bscindic.com/www.nseindic.com/www.nseindic.com/



Scan the QR code and apply loans digitally HOME LOANS - VEHICLE LOANS - PERSONAL LOANS - LOAN AGAINST DEPOSIT



Central Office: 763, Anna Salai, Chennai - 600 002

फॉर्म नं. सीएए-2 [कंपनी (समझौता, व्यवस्था और समामेलन) नियम, 2016 की धारा 230 (3) और नियम 6 और नियम 7 के अनुसार नई दिल्ली में राष्ट्रीय कंपनी विधि अधिकरण, नई दिल्ली पीठ के समक्ष

कंपनी का आवेदन सीए (सीएए) -66 / एनडी / 2022, नई आईए-268 / 2022 धारा 230 - 232 और कंपनी अधिनियम, 2013 के अन्य लाग् प्रावधानों के मामले में, जिसके तहत बनाए गए नियमों के साथ पठित;

लियो इलेक्ट्रोड्स प्राइवेट लिमिटेड (हस्तांतरणकर्ता कंपनी) को **मैसर्स एमडब्ल्** वायरटेक प्राइवेट लिमिटेड (हस्तांतरिती कंपनी) और उनके संबंधित शेयरधारकों और लेनदारों के साथ समामेलन की योजना के मामले में।

सुरक्षित और असुरक्षित लेनदारों की बैठक की सूचना और विज्ञापन

एतद्वारा नोटिस दिया जाता है कि दिनांक 18 अक्टूबर, 2022 के आदेश के साथ पठित दिनांक 06 सितंबर 2022 के एक आदेश द्वारा माननीय राष्ट्रीय कंपनी विधि अधिकरण की नई दिल्ली पीठ ने विचार करने के उद्देश्य से हस्तांतरिती कंपनी के 'सुरक्षित लेनदारों और असुरक्षित लेनदारों' की एक बैठक आयोजित करने का निर्देश दिया है, और यदि उचित समझा जाता है, तो संशोधन के साथ या बिना अनुमोदन, उक्त कंपनियों और उपरोक्त कंपनियों के शेयरधारकों और लेनदारों के बीच समझौता या व्यवस्था करने का प्रस्ताव है।

उक्त आदेशों के अनुसरण में और उसके निर्देशानुसार आगे की सचना दी जाती है कि हस्तांतरिती कंपनी के 'सुरक्षित लेनदारों और असुरक्षित लेनदारों की एक बैठक गुरुवार, 15 दिसंबर 2022 को सुबह 10 बजे वीडियो कॉन्फ्रेंसिंग या अन्य ऑडियो-विजुअल माध्यमों ("वीसी ओएवीएम") के माध्यम से 'बैठक' 18 /41, दसरी मंजिल, पूर्वी पटेल नगर, नई दिल्ली में सुरक्षित लेनदारों के लिए और असुरक्षित लेनदारों के लिए अपराह 01.00 बजे आयोजित की जाएगी, जिस समय और स्थान पर उक्त 'सुरक्षित और असुरक्षित लेनदारों' से क्रमशः भाग लेने का अनुरोध किया

समझौता या व्यवस्था या समामेलन की उक्त योजना की प्रतियां, और धारा 230 के तहत विवरण की प्रतियां कंपनी के पंजीकृत कार्यालय या इसके अधिकृत प्रतिनिधि श्री राहुल जैन, कंपनी सचिवों के कार्यालय में 1007, 10 वीं मंजिल, नई दिल्ली हाउस, बाराखंभा रोड, नई दिल्ली -110001 पर किसी भी दिन (शनिवार, रविवार और सार्वजनिक अवकाश को छोड़कर) सुबह 10.00 बजे से शाम 05.00 बजे मुफ्त में प्राप्त की जा सकती हैं। बैठक में भाग लेने और मतदान करने के हकदार व्यक्ति व्यक्तिगत रूप से या प्रॉक्सी द्वारा मतदान कर सकते हैं, बशर्ते कि निर्धारित प्रपत्र में सभी प्रॉक्सी कंपनी के पंजीकृत कार्यालय ६-सी, बिगजोस टॉवर, ए -८, नेताजी सुभाष प्लेस, नई दिल्ली -110034 में बैठक से 48 घंटे पूर्व जमा किए जायें।

प्राप्त किये जा सकते हैं। हस्तांतरिती कंपनी के स्रक्षित/अस्रक्षित लेनदारों को भेजे गए नोटिस में बैठक में भाग लेने के लिए लिंक का उल्लेख किया गया है। माननीय अधिकरण ने न्यायमृतिं (सेवानिवृत्त) श्री एसएन अग्रवाल को अध्यक्ष नियुक्त किया है और उनके विफल रहने पर, श्री शांतनु सिंह, अधिवक्ता को उक्त बैठक का वैकल्पिक अध्यक्ष नियुक्त किया है, और सश्री छाया सक्सेना को बैठक का पर्यवेक्षक नियक्त किया गया है। समझौता या व्यवस्था या समामेलन की उपर्युक्त योजना, यदि बैठक द्वारा अनुमोदित की जाती है, तो माननीय अधिकरण के अनुवर्ती अनुमोदन के अधीन होगी।

प्रॉक्सी के प्रपत्र कंपनी के पंजीकृत कार्यालय से

हस्ता /-दिनांक: 05.11.2022 राह्ल जैन वास्ते जस्टिस एसएन अग्रवाल (रिटायर्ड) बैठक के लिए अध्यक्ष नियुक्त

# प्रपत्र सं. आईएनसी-26

[कंपनी निगमन नियमावली, 2014 के नियम 30 के अनुपालन में] एक राज्य से दूसरे राज्य में कम्पनी के पंजीकृत कार्यालय के परिवर्तन के लिये समाचार पत्र में प्रकाशित करने के लिये विज्ञापन

केन्द्र सरकार, क्षेत्रीय निदेशक, उत्तरी क्षेत्र पीठ नई दिल्ली के समक्ष कम्पनी अधिनियम. 2013 की धारा 13 की उप-धारा (4) तथा कंपनी (निगमन) नियमावली, 2014 के नियम 30 के उप-नियम (5) के क्लॉज (ए) के मामले में

**डाइस इन्फॉर्मेटिक्स प्राइवेट लिमिटेड** जिसका पंजीकृत कार्यालयः एफ-802, फ्रेस्कों एक्जोटिका, प्लॉट नं. जी. एच.-05, सेक्टर 13, नोएडा, गौतम बुध नगर-201301 में है, के मामले में एतदुद्वारा आम जनता को सचित किया जाता है कि ''उत्तर प्रदेश राज्य'' से '' तेलंगना राज्य'' में उसके पंजीकृत कार्यालय को परिवर्तित करने के लिए कंपनी को सक्षम बनाने के लिए शनिवार, 07 अगस्त, 2022 को आयोजित 3री वार्षिक आमसभा में पारित विशेष प्रस्ताव के अनुसार कंपनी के मेमोरैंडम ऑफ एसोसिएशन के परिवर्तन की पुष्टि के लिए कंपनी अधिनियम, 2013 की धारा 13 के अंतर्गत यह आवेदक कंपनी क्षेत्रीय निदेशक, उत्तरी क्षेत्र, नई दिल्ली के पास आवेदन करने का प्रस्ताव करती है। कंपनी के पंजीकृत कार्यालय के इस प्रस्तावित परिवर्तन से यदि किसी व्यक्ति का हित प्रभावित होता हो, वे एमसीए-21 पोर्टल (www.mca.gov.in) पर निवेशक शिकायत प्रपत्र दाखिल करें अथवा उसके नीचे वर्णित पंजीकृत कार्यालय में आवेदक कंपनी को उसकी एक प्रति के साथ इस सुचना के प्रकाशन की तिथि से चौदह दिनों (14) के भीतर अपने हित की प्रकृति तथा आपत्ति के कारणों का उल्लेख करते हुए एक शपथ पत्र द्वारा समर्थित अपनी आपत्ति क्षेत्रीय निदेशक, उत्तरी क्षेत्र नई दिल्ली के पतेः बी-2 विंग, 2रा तल, पर्यावरण भवन, सीजीओ कॉम्प्लैक्स, नई दिल्ली-110003 में जमा करें या जमा

पंजीकृत कार्यालयः एफ-802, फ्रेस्कों एक्जोटिका, प्लॉट नं. जी. एच.-05, सेक्टर 13, नोएडा, गौतम बुध नगर-201301 आवेदक के लिये तथा उसकी ओर रं

अभिशेक देब निदेशक DIN:08286193



MONEYWISE FINANCIAL SERVICES PVT. LTD. CIN: U51909DL1996PTC353582

REGD. OFFICE: 11/68, 2nd Floor Shanti Chamber, Pusa Road New Delhi-110005 Phone No : 011-30111900 | email : nbfccare@smcfinance.com | website : www.smcfinance.com Extract of unaudited financial results for the quarter and half year ended September 30, 2022

			Att.			70	(FIN LAKES)
			Quarter Endo	1	Period	Year Ended	
SR. No.		September 30, 2022 (Unaudited)	June 30, 2022 (Unaudited)	September 30, 2021* (Unaudited)	September 30, 2022 (Unaudited)	September 30, 2021* (Unaudited)	March 31, 2022 (Audited)
1	Total Income from Operations	2,907.25	1,241.95	2,334.96	6,151.20	4,634.45	9,928.17
2	Net Profit for the period (before Tax and Exceptional Items)	1,196.30	1,109.62	357.71	2,305.92	1.182.06	2,972.06
3	Net Profit for the period before Tax (after Exceptional Items)	1,196.30	1,109.62	357.71.	2,305.92	1,182.06	2,972.06
4	Net Profit for the period after Tax (after Exceptional Iteres)	896.29	855.80	268.54	1,752.09	882.63	2,244.56
5	Total Comprehensive Income for the period (Comprising Profit (after box) and Other Comprehensive Income (after tas))	893.89	851.39	270.05	1,747.28	885.65	2,234.94
8	Paid Up Equity Stare Capital (Face Value of ₹10 each)	4,365.69	4,365.69	4,365.69	4,365.09	4,365.69	4,365.69
7	Reserves						32,024.06
8	Net worth	37,669.18	36,756.61	34,624.94	37,669.18	34,624.94	35,985.40
9	Paid up Debt Capital / Outstanding Debt	36,805.05	38,536.30	22,264.01	36,805.05	22,264.01	36,998,71
10	Dutsfunding Redeematric Preference Shares	60	1/4/2	1745	- 72	52	
11	Debt Equity Ratio	0.96	1.03	0.64	0.96	0.64	1.02
12.	Earnings per share (EPS) (In ₹)						
	(a) Basic BPS	2.05	1.96	0.62	4.01	2.02	5.14
	(b) Diluted EPS	2,05	1.96	0.62	4.01	2.02	5.14
13	Capital Redemption Reserve	- 20	741	2000	174	80.00	
14	Debenture Redemption Reserve	-	11.0	3,000.00		3,000.00	2,500.00

The Prencial results have been prepared in accordance with the Indian Accounting Standards (Thd AS') prescribed under Section 133 of the Companies Act, 3813 read with Companies (Indian Accounting Standards) (Ruke as amended from time to time. is amendment of the detailed format of quarterly and half year ended three claims wite filed with the Stock Enchanges under Regulation 53 of the SEOS (Linding and instrume Regulations). 2003. The full format of the quarterly and half year ended financial results are available on the Investor Conver Section of

4 For the other fire form referred in Regulation 52 (4) of the SEDE (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015, the pertnent disclosures have been made to the SEE Limited and can be accessed on Invester Cernor Section of our restort views which finance open.

ors of the Company in its meeting held on the 20th day of September, 2022, has approved fresh issuance of 250 Listed Secure uses of ₹10,00,000 (Ten Lekha) each appropating to £25,00,000,000 - (Teventy Prive Cranss) on private placement besis.

कराएं या पंजीकृत डाक से भेजें:

Himanshu Gupta

Ajay Garg (Director)



# इण्डियन ओवरसीज़ बैंक Indian Overseas Bank

आपकी प्रगति का सच्चा साथी Good people to Grow with



30 सितंबर 2022 को समाप्त तिमाही लिए अ-लेखापरीक्षित / समीक्षित वित्तीय परिणाम (रूपये लाख में) स्टैंडअलोन समेकित 30.09.2022 30.09.2021 30.09.2022 30.09.2021 31.03.2022 30.09.2022 30.09.2021 30.09.2022 30.09.2021 31.03.2022 को समाप्त विवरण तिमाही हेत् अर्ध-वर्ष हेत अर्ध-वर्ष हेत तिमाही हेत् तिमाही हेत् अर्ध-वर्ष हेत अर्ध-वर्ष हेत वर्ष हेत् तिमाही हेत् वर्ष हेत (समीक्षित) (समीक्षित) (समीक्षित) (समीक्षित) (समीक्षित) (लेखा परीक्षित) (समीक्षित) (समीक्षित) (समीक्षित) (लेखा परीक्षित) परिचालन से कुल आय (निवल) 5,85,402 10,88,523 10,70,517 5,85,245 5,09,072 10,88,065 10,69,806 21,99,111 5,09,268 21,64,117 2 अवधि के लिए निवल लाभ/(हानि) 50,595 38,296 90,192 71,683 1,77,906 50,488 38,307 90,170 71,996 1,77,897 (कर से पहले, अपवाद और/या असाधारण मद) 3 कर से पहले अवधि के लिए निवल लाभ/(हानि) 50.595 38.296 1,77,906 50,488 38,307 71,996 1,77,897 90,192 71,683 90.170 अपवाद और/या असाधारण मदों के बाद 4 कर के बाद अवधि के लिए निवल लाभ/(हानि) 50,134 37.641 89,351 70,305 1,70,954 50,020 37,651 89,330 70,618 1,70,928 (अपवाद और/या असाधारण मदों के बाद) 5 अवधि के लिए कुल समीकेत आय (कर के बाद) अवधि के लिए समाविष्ट लाभ/(हानि) और अन्य समेकित आय लागू नहीं (कर के बाद) 6 प्रदत्त इक्विटी शेयर पूँजी 18,90,241 18,90,241 18,90,241 18,90,241 18,90,241 18,90,241 18,90,241 18,90,241 18,90,241 18,90,241 7 आरक्षितियाँ (पुनर्मूल्यांकन आरक्षितियों को छोड़ कर) 1,34,842 1,34,842 8 प्रतिभृति प्रीमियम खाता 8,55,790 8,55,790 8,55,790 8,55,790 8,55,790 8,55,790 8,55,790 8.55,790 8,55,790 8,55,790 १ मालियत 13,19,531 11,59,432 13,19,531 11.59,432 12,35,611 10 बकाया प्रतिदेय वरीयता शेयर 11 ऋण इक्विटी अनुपात (पुनर्मूल्यांकन आरक्षितियों और 0.82 0.42 0.68 0.47 0.68 अमूर्त संपत्ति को छोडकर) (समय में) 12 प्रति शेयर लाभ (प्रत्येक रू. 10/- पर) (सतत एवं असतत परिचालन हेत्) 0.24 0.20 0.51 0.39 0.92 म्ल: 0.20 0.92 घटाया गया 0.24 0.51 0.39 13 पुंजी मोचन आरक्षितियाँ

# 14 डिबेंचर मोचन आरक्षितियाँ टिप्पणी:

1.उपर्युक्त जानकारी सेबी (सुचीबद्ध बाध्यताएं व प्रकटीकरण अपेक्षाएं ) विनियमन 2015 के विनियमन 33 एवं 52 के तहत स्टॉक एक्स्वेंजों के पास तिमाही/ अर्ध-वार्षिक वित्तीय परिणामों के विस्तृत प्रारूप का सार है । तिमाही / अर्ध-वार्षिक वित्तीय परिणाम का पूर्ण प्रारूप स्टॉक एक्स्वेंजों की वेबसाइटों ( बीएसई: www.bseindia.com एवं एनएसई: www.nseindia.com) एवं बैंक की वेबसाइट www.iob.in पर उपलब्ध है ।

2. कुल समग्र आय और अन्य समग्र आय के संबंध में सुचनाएँ नहीं प्रस्तुत की गई हैं क्योंकि इंड - एएस बैंक पर अब तक लागु नहीं किया गया है । (एस श्रीमती)

दिनांक: 05.11.2022 स्थान: चेन्नै

कार्यपालक निदेशक

(अजय कुमार श्रीवास्तव) कार्यपालक निदेशक

(पार्थ प्रतिम सेनगुप्ता) प्रबंध निदेशक एवं मुख्य कार्यपालक अधिकारी

क्युआर कोड को स्कैन करें और डिजिटल रूप से ऋण हेतु आवेदन करें। आवास ऋण, वाहन ऋण, व्यक्तिगत ऋण, जमा के प्रति ऋण पेंशन ऋण, आभूषण ऋण, केसीसी ऋण, एसएचजी ऋण

केंद्रीय कार्यालय, अण्णा सालै, चेन्नै - 600002



Corruption free India for a developed Nation 'भ्रष्टाचार मुक्त भारत - विकसित भारत'' Indian Overseas Bank observes Vigilance Awareness Week - 2022

# ...Continued from previous page

In case of any revision in the Price Band, the Bid/Offer Period will be extended by at least three additional Working Days after such revision in the Price Band, subject to the Bid/ Offer Period not exceeding 10 Working Days. In cases of force majeure, banking strike or similar circumstances, our Company may, for reasons to be recorded in writing, extend the Bid /Offer Period for a minimum of three Working Days, subject to the Bid/Offer Period not exceeding 10 Working Days. Any revision in the Price Band and the revised Bid/Offer Period, if applicable, shall be widely disseminated by notification to the Stock Exchanges, by issuing a public notice, and also by indicating the change on the respective websites of the BRLMs and at the terminals of the members of the Syndicate and by intimation to Designated Intermediaries and the Sponsor Banks, as applicable.

This Offer is being made through the Book Building Process, in terms of Rule 19(2)(b) of the SCRR read with Regulation 31 of the SEBI ICDR Regulations and in compliance with Regulation 6(2) of the SEBI ICDR Regulations wherein not less than 75% of the Offer shall be available for allocation on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs") (the "QIB Portion"), provided that our Company and the Selling Shareholder in consultation with the BRLMs may allocate up to 60% of the QIB Portion to Anchor Investors on a discretionary basis ("Anchor Investor Portion"). One-third of the Anchor Investor Portion shall be reserved for domestic Mutual Funds, subject to valid Bids being received from the domestic Mutual Funds at or above the price at which allocation is made to Anchor Investors ("Anchor Investor Allocation Price"), in accordance with the SEBI ICDR Regulations. In the event of under-subscription, or non-allocation in the Anchor Investor Portion, the balance Equity Shares shall be added to the QIB Portion (excluding the Anchor Investor Portion) ("Net QIB Portion"). Further, 5% of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to Mutual Funds only, and the remainder of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIB Bidders, including Mutual Funds, subject to valid Bids being received from them at or above the Offer Price. However, if the aggregate demand from Mutual Funds is less than 5% of the Net QIB Portion, the balance Equity Shares available for allocation in the Mutual Fund Portion will be added to the remaining Net QIB Portion for proportionate allocation to QIBs. If at least 75% of the Offer cannot be Allotted to QIBs, then the entire application money will be refunded forthwith. Further, not more than 15% of the Offer shall be available for allocation on a proportionate basis to non-institutional investors ("Non-Institutional") Investors" or "NIIs") (the "Non-Institutional Portion") of which one-third of the Non-Institutional Portion shall be reserved for applicants with an application size of more than ₹0.20 million and up to ₹1.00 million and two-thirds of the Non-Institutional Portion shall be reserved for applicants with an application size of more than ₹1.00 million and undersubscription in either of these two sub-categories of Non-Institutional Portion may be allocated to applicants in the other sub-category of Non-Institutional Portion in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received at or above the Offer Price. Further, not more than 10% of the Offer shall be available for allocation to retail individual investors ("Retail Individual Investors" or "RIIs") in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received from them at or above the Offer Price. All Bidders, other than Anchor Investors, are required to participate in the Offer by mandatorily utilising the Application Supported by Blocked Amount ("ASBA") process by providing details of their respective ASBA Account, and UPI ID in case of UPI Investors, if applicable, in which the corresponding Bid Amounts will be blocked by the SCSBs or under the UPI Mechanism, as the case may be, to the extent of respective Bid Amounts. Anchor Investors are not permitted to participate in the Offer through the ASBA process. For details, see "Offer Procedure" on page 422 of the RHP.

Bidders/ Applicants should ensure that DP ID, PAN, Client ID and UPI ID (for UPI Investors bidding through the UPI mechanism) are correctly filled in the Bid cum Application Form. The DP ID, PAN and Client ID provided in the Bid cum Application Form should match with the DP ID, PAN, Client ID available in the Depository database, otherwise, the Bid cum Application Form is liable to be rejected. Bidders/ Applicants should ensure that the beneficiary account provided in the Bid cum Application Form is active. Bidders/Applicants should note that on the basis of the PAN, DP ID, Client ID and UPI ID (for UPI Investors bidding through the UPI mechanism) as provided in the Bid cum Application Form, the Bidder/Applicant may be deemed to have authorised the Depositories to provide to the Registrar to the Offer, any requested Demographic Details of the Bidder/Applicant as available on the records of the depositories. These Demographic Details may be used, among other things, for giving Allotment Advice or unblocking of ASBA Account or for other correspondence(s) related to the Offer. Bidders/Applicants are advised to update any changes to their Demographic Details as available in the records of the Depository Participant to ensure accuracy of records. Any delay resulting from failure to update the Demographic Details would be at the Bidders'/Applicants' sole risk. Investors must ensure that their PAN is linked with Aadhaar and are in compliance with CBDT notification dated February 13, 2020 and press release dated June 25, 2021.

लागू नहीं

लागू नहीं

Contents of the Memorandum of Association of the Company as regards its objects: For information on the main objects of the Company, please see the section "History and Certain Corporate Matters" on page 178 of the RHP. The Memorandum of Association of the Company is a material document for inspection in relation to the Offer. For further details, please see the section titled "Material Contracts and Documents for Inspection" on page 469 of the RHP.

Liability of the members of the Company: Limited by shares

Amount of share capital of the Company and Capital structure: As on the date of the RHP, the authorised share capital of the Company is ₹ 3,000,000,000 divided into 300,000,000 Equity Shares of face value of ₹10 each and ₹2,000,000,000 divided into 200,000,000 Preference Shares (having face value of ₹10 each). The issued, subscribed and paid-up share capital of the Company is ₹ 2,350,162,580 divided into 235,016,258 Equity Shares of face value of ₹ 10 each and ₹ 2,000,000,000 divided into 200,000,000 Preference Shares (having face value of ₹10 each).

Names of the initial signatories to the Memorandum of Association of the Company and the number of Equity Shares subscribed by them: The names of the initial signatories of the Memorandum of Association of our Company along with their respective allotments are: Allotment of 49,400 Equity Shares to Inox Wind Limited and 100 Equity Shares each to Devansh Jain, Devendra Kumar Jain, Mukesh Patni, Pavan Kumar Jain, Siddharth Jain and Vivek Kumar Jain (as nominees of Inox Wind Limited) For details of the share capital history and capital structure of our Company, please see the section titled "Capital Structure" beginning on page 89 of the RHP. Listing: The Equity Shares offered through the Red Herring Prospectus are proposed to be listed on the Stock Exchanges. Our Company has received 'in-principle' approvals

from BSE and NSE for the listing of the Equity Shares pursuant to their letters both dated August 1, 2022. For the purposes of the Offer, the Designated Stock Exchange shall be BSE. A copy of the Red Herring Prospectus has been filed and the Prospectus shall be filed with the RoC in accordance with Sections 26(4) and 32 of the Companies Act, 2013. For details of the material contracts and documents available for inspection from the date of the Red Herring Prospectus until the Bid/Offer Closing Date, see "Material Contracts" and Documents for Inspection" on page 469 of the RHP.

Disclaimer Clause of the Securities and Exchange Board of India ("SEBI"): SEBI only gives its observations on the offer documents and this does not constitute approval of either the Offer or the specified securities or the offer document. The investors are advised to refer to page 400 of the RHP for the full text of the disclaimer clause of SEBI. Disclaimer Clause of NSE: It is to be distinctly understood that the permission given by NSE should not in any way be deemed or construed that the Offer Document has been cleared or approved by NSE nor does it certify the correctness or completeness of any of the contents of the Offer Document. The investors are advised to refer to page 403 of the RHP for the full text of the disclaimer clause of NSE.

Disclaimer Clause of BSE (Designated Stock Exchange): It is to be distinctly understood that the permission given by BSE should not in any way be deemed or construed that the RHP has been cleared or approved by BSE nor does it certify the correctness or completeness of any of the contents of the RHP. The investors are advised to refer to page 402 of the RHP for the full text of the disclaimer clause of BSE.

General Risk: Investments in equity and equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in the Offer unless they can afford to take the risk of losing their investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in the Offer. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and the Offer, including the risks involved. The Equity Shares in the Offer have not been recommended or approved by the Securities and Exchange Board of India ("SEBI"), nor does SEBI guarantee the accuracy or adequacy of the contents of the Red Herring Prospectus. Specific attention of the investors is invited to "Risk Factors" on page 30 of the RHP.

# ASBA<sup>#</sup>

# Simple, Safe, Smart way of Application!!!

Mandatory in public issues. No cheque will be accepted.

\*Applications supported by blocked amount (ASBA) is a better way of applying to issues by simply blocking the fund in the bank account. For further details, check section on ASBA below.



UPI-Now available in ASBA for all individual investors applying in public issues where the application amount is up to ₹ 500,000, applying through Registered Brokers, Syndicate, CDPs & RTAs. Retail Individual Investors and Non-Institutional Investors also have the option to submit the application directly to the ASBA Bank (SCSBs) or to use the facility of linked online trading, demat and bank account. Investors are required to ensure that the bank account used for bidding is linked to their PAN. Bidders must ensure that their PAN is linked with Aadhaar and are in compliance with CBDT notification dated February 13, 2020 and press release dated June 25, 2021

ASBA has to be availed by all the investors except anchor portion. UPI may be availed by Retail Individual Investors in the Retail Portion. For details on the ASBA and UPI process, please refer to the details given in ASBA form and abridged prospectus and also please refer to the section "Offer Procedure" on page 422 of the RHP. The process is also available on the website of Association of Investment Bankers of India ("AIBI") and Stock Exchanges and in the General Information Document. ASBA bid-cum-application forms can be downloaded from the websites of BSE Limited ("BSE") and National Stock Exchange of India Limited ("NSE", and together with BSE, the "Stock Exchanges") and can be obtained from the list of banks that is displayed on the website of SEBI at www.sebi.gov.in/sebiweb/other/OtherAction.do?doRecognisedFpi=yes&intmld=43, respectively as updated from time to time. For the list of UPI apps and banks live on IPO, please refer to the link: www.sebi.gov.in. RIIs Bidding using the UPI mechanism may apply through the SCSBs and mobile applications whose names appear on the website of SEBI, as updated from time to time. ICICI Bank Limited and HDFC Bank Limited have been appointed as Sponsor Banks for the Offer, in accordance with the requirements of the SEBI Circular dated November 1, 2018 as amended. For offer related queries, investors can contact NPCI at the toll free number: 18001201740 and mail ld: ipo.upi@npci.org.in.

THE EQUITY SHARES OF OUR COMPANY WILL GET LISTED ON THE MAIN BOARD PLATFORM OF BSE AND NSE.

		REGISTRAR TO THE OFFER	COMPLIANCE OFFICER			
€ Edelweiss Ideas create, values protect	DAM	Equirus onward upward	(T) IDBI capital	SYSTEMATIX GROUP Investments Re-defined	<b>LINK</b> Intime	Pooja Paul Company Secretary and Compliance Officer Tel: +91 120 614 9600 E-mail: investor@inoxgreen.com
Edelweiss Financial Services Limited 6th Floor, Edelweiss House Off C.S.T. Road, Kalina Mumbai-400 098 Maharashtra, India Telephone: +91 22 4009 4400 E-mail: igesl.ipo@edelweissfin.com Investor grievance e-mail: customerservice.mb@edelweissfin.com Website: www.edelweissfin.com Contact person: Lokesh Singhi/ Manish Tejwani SEBI registration no.: INM0000010650	DAM Capital Advisors Limited One BKC, Tower C, 15th Floor Unit No. 1511, Bandra Kurla Complex Bandra (East), Mumbai – 400 051 Maharashtra, India Telephone: +91 22 4202 2500 E-mail: inoxgreen.ipo@damcapital.in Investor grievance e-mail: complaint@damcapital.in Website: www.damcapital.in Contact person: Gunjan Jain/ Nidhi Gupta SEBI registration no.: MB/INM000011336	Equirus Capital Private Limited 12th Floor, C Wing Marathon Futurex N.M. Joshi Marg, Lower Parel Mumbai-400 013 Maharashtra, India Telephone: +91 22 4332 0734 E-mail: igesl.ipo@equirus.com Investor grievance e-mail: investorsgrievance@equirus.com Website: www.equirus.com Contact person: Mrunal Jadhav SEBI registration no.: INM000011286	IDBI Capital Markets & Securities Limited 6th Floor, IDBI Tower WTC Complex, Cuffe Parade Mumbai- 400 005 Maharashtra, India Telephone: +91 22 2217 1953 E-mail: igesl.ipo@idbicapital.com Investor grievance e-mail: redressal@idbicapital.com Website: www.idbicapital.com Contact person: Rahul Sharma/ Indrajit Bhagat SEBI registration no.: INM000010866	Systematix Corporate Services Limited The Capital, A-Wing No. 603-606 6th Floor, Plot No. C-70 G-Block, BKC, Bandra (East) Mumbai- 400 051 Maharashtra, India Telephone: +91 22 6704 8000 E-mail: mb.ipo@systematixgroup.in Investor grievance e-mail: investor@systematixgroup.in Website: www.systematixgroup.in Contact person: Ankur Sharma SEBI registration no.: INM000004224	Link Intime India Private Limited C 101, 1st Floor, 247 Park L.B.S. Marg, Vikhroli (West) Mumbai - 400 083 Maharashtra, India Telephone: +91 22 4918 6200/ +91 81 0811 4949 E-mail: igesl.ipo@linkintime.co.in Investor grievance e-mail: igesl.ipo@linkintime.co.in Website: www.linkintime.co.in Contact person: Shanti Gopalkrishnan SEBI registration no.: INR000004058	Website: www.inoxgreen.com  Bidders may contact the Company Secretary and Compliance Officer and/or the Registrar to the Offer in case of any pre-Offer or post-Offer related grievances including non-receipt of letters of Allotment, non-credit of Allotted Equity Shares in the respective beneficiary account, non-receipt of refund orders or non-receipt of funds by electronic mode, etc. For all Offer related queries and for redressal of complaints, Bidders may also write to the BRLMs.

**AVAILABILITY OF THE RHP:** Investors are advised to refer to the RHP and the "Risk Factors" beginning on page 30 of the RHP, before applying in the Offer. A copy of the RHP shall be available on website of SEBI at www.sebi.gov.in and is available on the websites of the BRLM, i.e. Edelweiss Financial Services Limited at www.edelweissfin.com, DAM Capital Advisors Limited at www.damcapital.in, Equirus Capital Private Limited at www.equirus.com, IDBI Capital Markets & Securities Limited at www.idbicapital.com, and Systematix Corporate Services Limited at www.systematixgroup.in respectively and on the websites of BSE and NSE at www.bseindia.com and www.nseindia.com, respectively.

AVAILABILITY OF BID CUM APPLICATION FORMS: Bid cum Application Forms can be obtained from the Registered Office of the Company INOX GREEN ENERGY SERVICES LIMITED, Tel: +91 265 6198 111; the BRLMs: Edelweiss Financial Services Limited, Tel: +91 22 4009 4400, DAM Capital Advisors Limited, Tel: +91 22 4202 2500, Equirus Capital Private Limited, Tel: +91 22 4332 0734; IDBI Capital Markets & Securities Limited, Tel: +91 22 4332 0734 and Systematix Corporate Services Limited, Tel: +91 22 6704 8000 and at the select locations of the Sub-syndicate Members. (as given below), SCSBs, Registered Brokers, RTAs and CDPs participating in the Offer. ASBA Forms will also be available on the websites of BSE and NSE and the Designated Branches of SCSBs, the list of which is available at websites of the Stock Exchanges and SEBI.

Sub-syndicate members: Alankit Assignments Ltd., Almondz Global Securities Limited, Anand Rathi Share & Stock Brokers Limited, Axis Capital Limited, Bonanza Portfolio Limited, Centrum Broking Limited, Edelweiss Broking Limited, Finwizard Technology Pvt. Ltd., HDFC Securities Limited, ICICI Securities Limited, IFCI Financial Services Ltd., IIFL Securities Limited, JM Financial Services Limited, Jobanputra Fiscal Services Pvt. Ltd., KJMC Capital Market Services Limited, Kotak Securities Limited, LKP Securities Limited, Motilal Oswal Financial Services Limited, Nirmal Bang Securities Pvt. Limited, Paytm Money Limited, Prabhudas Lilladher Pvt. Ltd., Pravin Ratilal Share & Stock Brokers Limited, Religare Broking Limited, Religare Securities Ltd., Rikhav Securities Ltd., RR Equity Brokers Private Limited, SBICAP Securities Limited, SMC Global Securities Limited, SS Corporate Securities Limited and Yes Securities (India) Limited.

Syndicate members: Equirus Securities Private Limited, Nuvama Wealth Management Limited (Formerly, Edelweiss Securities Limited), Sharekhan Limited and Systematix Shares and Stocks (India) Limited

Escrow Collection Banks: ICICI Bank Limited and Yes Bank Limited

Refund Bank and Public Offer Account Bank: ICICI Bank Limited Sponsor Banks: ICICI Bank Limited and HDFC Bank Limited

All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the RHP.

For on behalf of INOX GREEN ENERGY SERVICES LIMITED

Place: Vadodara (Gujarat) Date: November 05, 2022

Pooja Paul **Company Secretary and Compliance Officer** 

COMPANY SECRETARY AND

with the Registrar of Companies, Gujarat at Ahmedabad ("Roc") on November 03, 2022. The DRHP and the RHP shall be available on the websites of the BRLM, i.e. Edelweiss Financial Services Limited at www.edelweissfin.com, DAM Capital Advisors Limited at www.damcapital.in, Equirus Capital Private Limited at www.equirus.com, IDBI Capital Markets & Securities Limited at www.systematixgroup.in, respectively. Potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details

relating to such risk, see "Risk Factors" beginning on page 30 of the RHP. Potential investors should not rely on the Offer Documents for making any investment decision. The Equity Shares offered in the Offer have not been and will not be registered under the U.S. Securities Act") or any other applicable law of the United States and, unless so registered, may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the U.S. Securities Act and applicable state securities are only being offered and sold outside the United States in "offshore transactions" in reliance on Regulation S under the U.S. Securities Act and the applicable laws of the jurisdiction where those offers, and sales are made.

INOX GREEN ENERGY SERVICES LIMITED is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to undertake an initial public offering of its Equity Shares and has filed the DRHP with the SEBI on June 17, 2022 and the RHP (together, the "Offer Documents")



# 2022 into a 'chronicle of climate chaos'

2015 to 2022 likely to be the eight

mated to be 1.15 degree years ago, the report stated.

since satellite measure-

ments started nearly 30

provisional 2022 report are

till the end of September

this year. The final version

perature so far in 2022 has

been 1.15 degree Celsius

above the 1850-1900 aver-

age. If the current anomaly

continues to the end of the

year, the analysis would

place 2022 as either the

fifth or sixth warmest year

on record (from 1850), and

in each case marginally

to 2022 — are likely to be

the eight warmest years on

record," the report read.

Registered Office: HDFC Bank House,

Retail Portfolio Management at HDFC Bank Ltd, 1st Floor, I-Think Techno Campus,

Kanjurmarg (East), Mumbai - 400042 SALE INTIMATION AND PUBLIC NOTICE FOR SALE OF

SECURITIES PLEDGED TO HDFC BANK LTD.

The below mentioned Borrowers of HDFC Bank Ltd. (the "Bank") are hereby notified

regarding the sale of securities pledged to the Bank, for availing credit facilities in the

Due to persistent default by the Borrowers in making repayment of the outstanding dues as

per agreed loan terms, the below loan accounts are in delinquent status. The Bank has

issued multiple notices to these Borrowers, including the final sale notice on the below-

mentioned date whereby, Bank had invoked the pledge and provided 7 days' time to the

Borrower to repay the entire outstanding dues in the below accounts, failing which, Bank

would be at liberty to sell the pledged securities without issuing further notice in this regard.

The Borrowers have neglected and failed to make due repayments, therefore, Bank in

exercise of its rights under the loan agreement as a pledgee has decided to sell / dispose off the Securities on or after 14 Nov 2022, for recovering the dues owed by the Borrowers to

the Bank. The Borrowers are, also, notified that, if at any time, the value of the pledged

securities falls further due to volatility in the stock market to create further deficiency in the

margin requirement then Bank shall at its discretion sell the pledged security within one (1)

calendar day, without any further notice in this regard. The Borrower(s) shall remain liable

to the Bank for repayment of any remaining outstanding amount, post adjustment of the

सेन्ट्रल बैंक ऑफ इंडिया Central Bank of India

BRANCH OFFICE: GULMOHAR PARK, NEW DELHI

POSSESSION NOTICE (For Immovable Property)

Appendix-IV [See Rule - 8(1)]

Whereas, the undersigned being the Authorized Officer of the

Central Bank of India, Gulmohar Park Branch, New Delhi

under the Securitization and Reconstruction of Financial Assets

and Enforcement of Security Interest Act, 2002 (54 of 2002) and in

exercise of powers conferred under Section 13(12) read with Rule

9 of the Security Interest (Enforcement) Rules, 2002, issued a

Demand Notice on 30/06/2022, calling upon the Borrowers:

MRS. BHAWNA BHARTI (Loan A/c.2998210463) & MAHINDER

BHARTI, to repay the amount as mentioned in the notice being

Rs.18,32,631/- (Rupees Eighteen Lakh Thirty Two Thousand

Six Hundred Thirty One Only) due to us on 30.06.2022 (date of

this notice) with further interest, expenses and other charges etc.

thereon. The borrowers having failed to repay the amount, notice

is hereby given to the borrowers and the public in general that the

undersigned has taken possession of the property described

herein below in exercise of powers conferred on him under section

13(4) of the said Act read with rule 9 of the said rules on this

05th Day of November of the Year 2022. The Borrowers in

particular and the public in general is hereby cautioned not to deal

with the property and any dealing with the property will be

subject to the charge of Central Bank of India, Gulmohar Park

Branch, New Delhi for an amount of Rs.18,32,631/- (Rupees

Eighteen Lakh Thirty Two Thousand Six Hundred Thirty One

Only) as on 30.06.2022 with further interest, expenses and other

Your attention is invited to provisions of Sub-Section (8) of

Section (13) of the Act, in respect of time available to redeem

**DESCRIPTION OF PROPERTY** 

Equitable Mortgage of the Property situated at : House No. RZ-

2690/29, 3rd Floor, Gali No.29, Backside Tughlakabad Extn.

Delhi-110019. Boundaries of the Property:

Borrower's Name

Senapati Bapat Marg, Lower Parel (West),

Mumbai - 400 013 and having one of its office as

Outstanding

Amount as on

3 Nov 2022

1.12.278.69

75,731.62

1,70,903.00

1,39,620,46

Date of

Sale Notice

18-Oct-22

11-Oct-22

11-Oct-22

18-Oct-22

HDFC BANK LTD.

The eight years -2015

warmer than 2021.

"The global mean tem-

will be issued next April.

The figures used in the

warmest years on record: WMO

THE GLOBAL mean tem-

perature in 2022 is esti-

Celsius above the pre-indus-

trial (1850-1900) average,

likely making the eight

years from 2015 the

warmest on record, the

World Meteorological

Organisation said in a

Provisional State of the

Global Climate 2022

released at the 27th Confer-

ence of Parties to the

UNFCCC on Sunday stated

that the rate of sea level rise

has doubled since 1993 and

has risen by nearly 10 mm

since January 2020 to a new

years account for 10% of

the overall rise in sea level

HDFC BANK

nature of Loan/Overdraft Against Securities.

proceeds from sale of pledged securities.

XXXX5140 SHUBHAM TRIPATHI

XXXX5132 OM PARKASH SHARMA

XXXX6356 MOHD AZAM KHAN

XXXX2405 SUMAN PANDEY

Account

Number

Date: 07.11.2022

Place: UTTAR PRADESH

the secured assets.

North: Road 15'

DATE: 05.11.2022

PLACE: NEW DELHI

The past two-and-a-half

record high this year.

The report titled 'WMO

report on Sunday.

This year likely to be fifth or sixth hottest year on record

LAURA MILLAN LOMBRANA November 6

A CATASTROPHIC ACCEL-**ERATION** in global warming unleashed "climate chaos" across the planet this year a signal that the window to act is closing, the UN warned on Sunday.

Global temperatures in 2022 are likely to end about 1.15C above the average in pre-industrial times, making it the fifth or sixth hottest year on record, according to the provisional State of the Global Climate Report 2022 produced by the UN's World Meteorological Organization. High heat levels in 2022 were particularly worrying as they happened under the second consecutive year of La Niña conditions, which tend to help

"The latest State of the Global Climate report is a chronicle of climate chaos," UN Secretary General António Guterres said in a statement as thousands of diplomats and leaders descended on Egypt for the opening session of the UN's annual climate summit, known as COP27. "Change is happening with catastrophic speed, devastating lives and livelihoods on every continent."

keep temperatures low.

Concentrations of manmade greenhouse gas emissions responsible for warming the planet will continue to rise in the atmosphere this year after reaching record highs in 2021, the report said. Climate change has led to disasters from floods to heat and storms, causing thousands of deaths, forcing tens of thousands of people to migrate and throwing millions into acute food insecurity.

"People and communities everywhere must be protected from the immediate and ever-growing risks of the climate emergency," Guterres said. "We must answer the planet's distress signal with action — ambitious, credible climate action."

The UN is calling for government leaders meeting in Egypt's coastal resort town of Sharm el-Sheikh to agree to set up universal early warning systems within five years to help protect the planet's most vulnerable people from climate change-fueled extreme weather events.

The WMO's provisional report revealed that the melting of ice over land and seas around the world continued to accelerate in 2022, with the area covered by sea ice in Antarctica reaching a record low in February this year, almost 1 million square kilometers (247 million acres) below the long-term mean. The Arctic, by contrast, saw a moderate summer for sea-ice melt. —BLOOMBERG

# Classifieds

# **PERSONAL**

I, Rajesh Rohilla, S/o Shri Om Rohilla, R/o B - 70, B - block, Raghubir Enclave, Najafgarh, New Delhi - 110043 declare that on some of the documents, my name has been written as Raiesh Kumar Rohilla & Rajesh and my father's name has been written as Shriram Rohilla but my actual name is Rajesh Rohilla & my father's name is Shri Om Rohilla.

0040639374-

# PUBLIC NOTICE

Notice is hereby given that Share Certificate No. 19419 for 100 Equity Shares of Rs.10/- (Rupees ten only) each bearing Distinctive No.(s) 1940001 to 1940100, Folio no: 0009417 of Eicher Motors Limited, having its registered office at 3" Floor, Select Citywalk, A-3 District City Center Saket New Delhi 110017 in the name of Ram Ujagar have been lost. I have applied to the Company for issue of duplicate certificate. Any person who has any claim in respect of the said share certificate should lodge such claim with the company within in 15 days of the publication of this notice.


> 29, Gopichand Shivhare Marg Phone No.: 7055584888.



**JULIAN LEE** November 6

> THEWORLD'S ABOUT to lose a lot of Russian crude when European Union sanctions and a USled price cap come into effect in 29 days. That may not be a bad thing. How big might the loss be? Perhaps much less than many fear.

> EU countries will halt most seaborne imports of Russian crude on December 5, with pipeline flows to Poland and Germany to stop by the end of the year. Shipments to Europe are already down to half what they were before President Vladimir Putin sent his troops into Ukraine in February, with most of the rest diverted to China, India and Turkey.



Source: Vessel tracking data monitored by Bloomberg Note: Four-week moving average of crude shipments from all Russian ports. **Excludes Turkey** 

Depending on how successful Moscow is at finding new buyers — a tanker of its crude has just discharged at the

Ruwais refinery in Abu Dhabi, potentially opening up a new outlet — the EU sanctions will cut flows by 700,000 barrels a

day, at most. The pipeline deliveries to Poland and Germany were running at about 650,000 barrels a day last year. So that would bring the total volume directly at risk to a maximum of about 1.35 million barrels a day.

The bigger worry is that bans on providing shipping, insurance and other services to the Russian oil trade could cut flows to non-European countries, where much larger volumes are at stake. But it is becoming more likely that they will simply drive the trade onto non-European vessels insured in Russia or the buying country.

The price cap — championed by the US — is meant to provide a safetyvalve, allowing purchasers to continue to access European vessels and insurance if the price

they pay for the cargo is below a yet-to-be-determined level. I doubt it will have any real

impact. The countries that have signed up to the cap have also banned purchases of Russian crude. Buyers that haven't come on board will be reluctant to do so. Russia has said repeatedly that it won't sell oil to countries that cap its prices and there are no penalties for shunning the US initiative.

Russia's remaining buyers may get marginal negotiating leverage, but that's conferred by the shrinking pool of refiners willing to process Moscow's crude, rather than by the cap. China, India and Turkey, now the biggest buyers of Russian crude, won't risk the trade to please Washington.—BLOOMBERG



Extract of the Financial Results for the quarter and half year ended 30 September 2022 (₹ in Crore) Consolidated Quarter ended Half Year ended Quarter ended Half Year ended Year ended **Particulars** 30.09.2022 30.09.2021 30.09.2022 30.09.2021 31.03.2022 30.09.2022 30.09.2021 30.09.2022 30.09.2022 30.09.2022 Total Income from Operations 11,190.42 10,472.00 22,207.30 20,757.38 42,335.87 11,349.44 10,514.74 22,517.98 20,906.35 42,697.90 Net Profit before Exceptional Items and Tax (including Regulatory Deferra 4.033.73 3.887.29 8,301.88 8,162.15 16,045.31 4,059.72 3,968.30 8,390.98 8.346.31 16,289.31 Account Balances (net of tax)) Net Profit before Tax (after exceptional items) (including Regulatory 3.968.30 19,609,64 4.033.73 3.887.29 8.301.88 11,331.73 19.804.82 4.059.72 8.390.98 11,360.28 Deferral Account Balances (net of tax)) Net Profit after Tax for the period 3,651.04 3,338.27 7,416.90 9,423.68 17,093.76 3,650.16 3,376.38 7,451.35 9,374.66 16,824.07 Total Comprehensive Income comprising net Profit after Tax and Othe 3,794.81 3,444.76 7,495.95 9.735.90 17,384.69 3,794.09 3,482.87 7,530.63 9.686.89 17,115.21 Comprehensive Income Paid up Equity Share Capital (Face value of share :₹10/- each) 6,975.45 6,975.45 6,975.45 6,975.45 6,975.45 6,975.45 6,975.45 6,975.45 6,975.45 6,975.45 Reserves (excluding Revaluation Reserve) as shown in the Balance sheet 75,102.59 70,246.65 75,102.59 70,246.65 69,176.12 75,232.83 70,599.35 75,232.83 70,599.35 69,271.68 Securities Premium Account 7,834.43 7.834.43 7.834.43 7,834.43 7,834.43 7,834.43 7,834.43 7,834.43 7,834.43 7,834.43 Net worth 77,222.10 77,574.80 77,574.80 82,078.04 77,222.10 82,078.04 76,151.57 82,208.28 82,208.28 76,247.13 Total Borrowings 130,575.96 35,012.05 130,575.96 135,012.05 130,575.96 35,012.05 34,665.27 130,575.96 35,012.05 34,665.27 Debt Equity Ratio 1.59 1.75 1.59 1.75 1.77 1.59 1.74 1.59 1.74 1.77 Earnings per equity share including movement in Regulatory Deferral 5.23 4.79 10.63 13.51 24.51 5.23 4.84 10.68 13.44 24.12 Account Balances (Face value of ₹ 10/- each); Basic and Diluted (in ₹) Earnings per equity share excluding movement in Regulatory Deferral 5.29 5.27 10.57 13.25 25.25 5.28 5.33 10.62 13.19 24.88 Account Balances (Face value of ₹10/-each): Basic and Diluted (in ₹) Bonds Redemption Reserve 4,962.70 ,525.26 4,962.70 ,962.70 6,525.26 ,962.70 ,525.26 5,532.80 5,532.80 Debt Service Coverage Ratio 2.18 1.12 2.06 1.58 1.61 2.21 1.13 2.09 1.57 1.61

4.28 Notes: 1. The above is an extract of the detailed format of quarter and half year ended Consolidated and Standalone Financial Results filed with the Stock Exchanges under Regulations 33 and 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarter and half year ended Consolidated and Standalone Financial Results is available on the Investor Relations section of our website https://www.powergrid.in and under Corporates Section of BSE Limited & National Stock Exchange of India Limited at https://www.bseindia.com and https://www.nseindia.com respectively

4.44

4.66

4.61

4.29

4.46

Place: Gurugram Date: 05 November 2022

पावरग्रिड **POWERGRID** A Maharatna PSU

Interest Service Coverage Ratio

Previous periods figures have been regrouped/rearranged wherever considered necessary.

POWER GRID CORPORATION OF INDIA LIMITED

4.22

(A Government of India Enterprise) Registered Office: B-9, Qutab Institutional Area, Katwaria Sarai, New Delhi-110 016

Corporate Office: "Saudamini", Plot No. 2, Sector-29, Gurugram-122001, (Haryana) CIN: L40101DL1989GOI038121

4.53

For and on behalf of POWER GRID CORPORATION OF INDIA LTD.

4.83

4.70

G Ravisankar

Director (Finance)

Important Notice: Members are requested to register/update their e-mail ID with company/Depository participants/company's registrar & Transfer Agent (KFINTECH) which will be used for sending official document through e-mail in future.



# इण्डियन ओवरसीज़ बैंक Indian Overseas Bank आपकी प्रगति का सच्चा साथी

Good people to Grow with



UNAUDITED / REVIEWED FINANCIAL RESULTS FOR THE QUARTER / HALF YEAR ENDED 30th SEPTEMBER 2022 Standalone Consolidated Half Year Half Year Half Year Quarter Quarter Half Year Quarter Quarter Year Ended Year ended Ended Ended Ended Ended Ended ended Ended Ended 31.03.2022 **Particulars** 31.03.2022 30.09.2021 30.09.2021 30.09.2022 30.09.2021 30.09.2022 30.09.2022 30.09.2021 30.09.2022 (Reviewed) (Audited) (Reviewed) Reviewed) (Reviewed) (Audited) (Reviewed) (Reviewed) (Reviewed) (Reviewed) Total income from operations (Net) 5,85,245 5,09,072 10,88,065 10.69,806 21,99,111 5,85,402 5,09,268 10,88,523 10,70,517 21,64,117 Net Profit/(Loss) for the period (before Tax, 50,595 38,296 90,192 71,683 1,77,906 50,488 38,307 90,170 71,996 1,77,897 Exceptional and/or Extraordinary items) Net Profit/(Loss) for the period before Tax 50,595 50,488 38,307 90,170 71,996 1,77,897 38,296 90,192 71,683 1,77,906 (after Exceptional and/or Extraordinary items) Net Profit/(Loss) for the period after Tax 50,134 37,641 89,351 70,305 1,70,954 50,020 37,651 89,330 70,618 1,70,928 (after Exceptional and/or Extraordinary items) Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) NA and Other Comprehensive Income (after tax)} 6 Paid up Equity Share Capital 18,90,241 18,90,241 18.90.241 18,90,241 18,90,241 18,90,241 18.90.241 18,90,241 18,90,241 18,90,241 7 Reserves (excluding Revaluation Reserves) 1,34,842 1,34,842 8,55,790 8,55,790 8,55,790 8,55,790 8,55,790 8,55,790 8.55.790 8,55,790 8,55,790 8,55,790 8 | Securities Premium Account 9 Networth 13,19,531 11,59,432 13,19,531 11,59,432 12,35,611 10 Outstanding Redeemable Preference Shares NIL NIL NIL NIL NIL 11 Debt Equity Ratio (Exclusing Revaluation 0.82 0.42 0.68 0.47 0.68 Reserve & intangible Assets) (in times) 12 Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations) 1. Basic: 0.24 0.20 0.51 0.390.92 2. Diluted: 0.24 0.20 0.51 0.92 0.39 13 Capital Redemption Reserve Not Applicable 14 Debenture Redemption Reserve Not Applicable

 The above is an extract of the detailed format of Quarterly /Half-Yearly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 and 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly / Half-Yearly Financial Results are available on the Stock Exchange websites (BSE: www.bseindia.com and NSE: www.nseindia.com) and Bank website(www.iob.in). 2. Information relation to Total Comprehensive Income and Other Comprehensive Income is not furnished as Ind-AS is not yet made applicable to the Bank.

Date: 05.11.2022

Place: Chennai

Scan the QR code and apply loans digitally

HOME LOANS - VEHICLE LOANS - PERSONAL LOANS - LOAN AGAINST DEPOSIT PENSION LOANS - JEWEL LOANS - KCC LOANS - SHG LOANS

Central Office: 763, Anna Salai, Chennai - 600 002



(PARTHA PRATIM SENGUPTA)

**MANAGING DIRECTOR & CEO** 

financialexp.epa

Ram Ujagar East: Road 30' Sadar Bazar, Agra 282001

> Central Bank of India

South: Road 15'

West: Road 30' Authorised Officer

(S SRIMATHY)

**EXECUTIVE DIRECTOR** 

New Delhi

(AJAY KUMAR SRIVASTAVA)

**EXECUTIVE DIRECTOR** 

Indian Overseas Bank observes Vigilance Awareness Week - 2022 From 31<sup>50</sup> October - 6<sup>th</sup> November